

தூய ஆவி ஞாயிறு - இரண்டாம் ஆண்டு

திருப்பலி முன்னுரை

“உங்களுக்கு துணையாளரை அனுப்புகின்றேன்” என்று இறைவன் தந்த தூய ஆவியைப் பெற்று மகிழ் அழைக்கப்பட்டிருக்கும் இறைமக்களை தூய ஆவியாரின் பெருவிழா கொண்டாட்ட மறைநிகழ்வுக்கு அன்புடனே வரவேற்கின்றோம்.

இயேசு விண்ணேற்றம் அடைந்தபின், தாயை பிரிந்த குழந்தைப் போல தவித்து நின்ற சீடர்களுக்கு வல்லமையின் ஆவியாரை, உற்ற துணையாகும் துணையாளரை இறைவன் அனுப்பினார். சீடர்கள் பல்வேறு அற்புதங்களையும், அதிசயங்களையும் தூய ஆவியின் துணையோடு செய்தனர். தங்களுக்கு ஏற்பட்ட நிந்தைகளையும், பாடுகளையும் தூய ஆவியாரின் துணையோடு கடந்து துணிவுடன் நற்செய்தியை பறைசாற்றினர்.

இன்றைய முதல் வாசகத்தில் பெந்தகோஸ்து நாளில் தூய ஆவியின் அனுபவத்தை சீடர்கள் பெற்றுக் கொண்டதைப் பார்க்கின்றோம். தூய ஆவியாரின் துணையோடு அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத் தொடங்கினர், எனத் திருத்தூதர்கள் நூலில் பார்க்கின்றோம். இதன் மறைபொருள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, அடுக்கு மொழிகளில் பேசுவதும், புரியாத மொழிகளில் பேசுவதுமே தூய ஆவி என்று எண்ணப்பட்டு தாய் திருச்சபையை விட்டு தனிக்குடித்தனம் சென்றவர்கள் ஏராளம். தூய ஆவி என்பது வெறும் வார்த்தை ஜாலம் அல்ல. தூய ஆவியின் வரங்களை பெற்று, அதன் கனிகளை வாழ்க்கையில் பிரதிப்பலிப்பதே சிறப்பு,

இன்றைய நற்செய்தி வாசகத்தில் உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்று சீடர்களை வாழ்த்துகின்றார். மேலும் தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள், எவருடைய பாவங்களை மன்னிப்பீர்களோ அவை மன்னிக்கப்படும் என்று பாவங்களை மன்னிக்கின்ற ஒப்பற்ற வல்லமையை திருத்தூதர்களுக்கு அருளினார். இதன்வழியாக அறிய வேண்டியது ஒப்புரவு அருட்சாதனம் இறைவனால் நிறுவப்பட்டது, இதனை மனதில் கொள்ள வேண்டும்.

நாமும் அமைதியை ஏற்படுத்தவும், நற்செய்தியை பறைசாற்றவும் தூய ஆவியை துணையாக கேட்போம். பிறர் இழைக்கும் தவறுகளை தாங்கிக் கொள்ளும் போது, குற்றங்களை பொறுத்துக் கொள்ளும் போது, மனிதம்

மலர்கின்றது. குற்றங்களை மன்னிக்கும் போது, மறக்கும் போது, புனிதமாகின்றோம். தூய ஆவியானவரிடம் இப்புனிதத்தை வேண்டுவோம்.

மன்றாட்டுக்கள்:

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

தூய ஆவியை பெற்றுக் கொள்ளுங்கள் என திடப்படுத்தியவரே! திருஅவையை வழிநடத்தும் இறைப்பணியாளர்களை தூய ஆவியின் துணையினால் அர்ச்சித்து, உறுதிப்படுத்தி, இறுதிமட்டும் திடமனதுடனே சான்று பகர அருள்தர வரமருள வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக!

திருவருட்சாதனங்களின் வழியே தூய ஆவியை பொழிபவரே! திருவருட்சாதன கொண்டாட்டங்கள் வெறும் சடங்காக இரந்து போகாமல், எங்களை நாங்கள் தூய்மையாக்கிக் கொள்ள, அற்புத அரும் மருந்தாக வரமருள வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக!

குணமளிக்க தூய ஆவியை தரும் நல்மருத்துவரே! உடல், உள்ள, ஆன்ம நோயினால் வருந்தும் யாவரையும் உம் வல்லமைமிக்க தூய ஆவியினால் முற்றிலுமாக குணப்படுத்தி உம்சாட்சிகளாக்கிட வரமருள வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக!

தேற்றரவளானகிய தூய ஆவியை அருளும் இறைவா! பல்வேறு இழப்புகளினால், இன்னல்களினால், வருந்தும் யாவரையும் உம்தூய ஆவியின் துணையினால் தேற்றி வழிநடத்திடவும், திடம் கொள்ளும் மனநிலையோடு பயணிக்க செய்யவும் வரமருள வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக!

வழிநடத்தும் தூய ஆவியாரை தருபவரே எம் இறைவா! எதிர்கால கனவுகளோடு உள்ள எம் இளையவர்களை உம் தூய ஆவியின் வல்லமையால் வழிநடத்தி நேரிய பாதையிலும் சத்தியத்தின் பாதையிலும் அவர்கள் வழிநடந்திட வரமருள வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக!

நன்றி: ஆசிரியை. திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாலூர்சத்திரம்.